



**NOOR**  
International

# **Choses à éviter selon les avertissements du Coran Les lois divines dans la destruction des oppresseurs**

مِنْهُنَّا مَا ذُرْنَا فِي الْقُرْآنِ وَأُمْرِرْبِغْتَنَا مِنْهُنَّا.  
سَنَنَ اللَّهِ فِي هَلَكَ الظَّالِمِينَ.



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

AU NOM D'ALLAH, LE TOUT CLÉMENT, LE TOUT MISÉRICORDIEUX

أَفَمَنَ الَّذِينَ مَكْرُوْأُ السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمْ  
 الْأَرْضَ أَوْ يَأْتِيْهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ ﴿٤٥﴾  
 أَوْ يَأْخُذُهُمْ فِي تَقْلِبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِينَ ﴿٤٦﴾ أَوْ  
 يَأْخُذُهُمْ عَلَى تَخْوِيفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ ﴿٤٧﴾

[النحل: ٤٥-٤٧]

Ceux qui ont tramé des intrigues maléfiques sont-ils si assurés qu'Allah ne fera pas couler la terre sous eux (pour qu'ils y soient ensevelis), ou que ne s'abattra pas sur eux le supplice sans qu'ils ne le sentent (venir) ? Ou qu'Il ne les surprendra pas, alors qu'ils vaquent à leurs activités (habituelles), sans qu'ils puissent Le tenir en échec ? Ou qu'Il ne les prendra pas dans leur peur panique ? Mais votre Seigneur est Tout Compatissant et Tout Miséricordieux.

Coran (16:45-47)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



أَفَمِنْ أَهْلُ الْقُرَىٰ أَنْ يَأْتِيهِمْ بَأْسُنَا بَيَاتًاٰ وَهُمْ نَاءِمُونَ ﴿٩٧﴾  
 أَهْلُ الْقُرَىٰ أَنْ يَأْتِيهِمْ بَأْسُنَا ضَحًىٰ وَهُمْ يَلْعَبُونَ ﴿٩٨﴾  
 أَفَمِنْ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ ﴿٩٩﴾  
 أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ  
 يَرِثُونَ الْأَرْضَ مِنْ بَعْدِ أَهْلِهَا أَنَّ لَوْ نَشَاءُ أَصْبَنَاهُمْ بِذُنُوبِهِمْ  
 وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ ﴿١٠٠﴾

[الأعراف: ٩٧ - ١٠٠]

Les habitants des cités avaient-ils donc la certitude que Nos rrigueurs ne les surprendraient point la nuit, pendant leur sommeil ? Les habitants des cités avaient-ils donc la certitude que Nos rrigueurs ne les surprendraient point le jour, pendant leurs loisirs ? Se sentaient-ils préservés de la Ruse d'Allah (makr' Allah) ? Seuls se sentent préservés de la Ruse d'Allah les gens perdus. N'est-il pas clairement démontré à ceux qui héritent de la terre après ses anciens habitants que si Nous le voulions, Nous les punirions de leurs péchés et scellerions leurs cœurs, au point qu'ils n'entendraient plus ?

Coran (7: 97-100)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ  
 لَا تُشْرِكُ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

[سورة لقمان: ١٣]

(Évoque) Luqmân lorsqu'il dit à son fils qu'il moralisait : « Mon fils, ne prête pas d'associés à Allah, car l'associâtrie est une énorme injustice. »

Coran ( 31:13)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR




إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي  
الْقُرْبَىٰ وَيَنْهَا عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ  
يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿٩٠﴾

[نحل: ٩٠]

IAllah ordonne l'équité, la bienfaisance et le traitement bienveillant des proches. Il interdit la turpitude, les actes répréhensibles et les abus de toutes sortes. Ainsi vous exhorte-t-Il afin que vous vous en souveniez.

Coran (16: 90)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



لِعْنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُودَ  
وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ ﴿٧٨﴾ كَانُوا  
لَا يَتَهَوَّنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لِبَئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ ﴿٧٩﴾


[الملائكة: 79-78]

Maudits par la bouche de David et de Jésus fils de Marie furent les mécréants parmi les Enfants d'Israël. Cela, en raison de leur rébellion et leur transgression.

Ils ne s'enjoignaient pas de mettre fin à leurs actions réprouvées (munkar). Combien abominable était ce qu'ils faisaient !

Coran (5:78-79)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ  
الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ  
هَذِهِ الْقَرِيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ  
لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا

٧٥

[سورة النساء : ٧٥]

And what is [the matter] with you that you  
fight not in the cause of Allāh and [for] the  
oppressed among men, women, and  
children who say, "Our Lord, take us out of  
this city of oppressive people and appoint  
for us from Yourself a protector and  
appoint for us from Yourself a helper"?

Coran (4:75)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلَيَاءُ بَعْضٍ  
يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَاونَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ  
الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أَوْلَيَاءَ  
سَيِّرْ حَمْهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ٧١

[سورة التوبة: ٧١]

The believing men and believing women  
are allies of one another. They enjoin  
what is right and forbid what is wrong  
and establish prayer and give zakāh and  
obey Allāh and His Messenger. Those a  
Allāh will have mercy upon them.

Indeed, Allāh is Exalted in Might and  
Wise.

Coran (9:71)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي  
يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ  
وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَرَ  
فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلْسَّابِلِينَ

[فصلت ٩-١٠]

Dis : « Mécroirez-vous en Celui Qui a créé la terre en deux jours? Lui prêterez-vous des émules ? Car Lui est le Seigneur de l'Univers. C'est Lui Qui a placé sur elle des montagnes (fermement implantées) et l'a bénie. (Et c'est Lui Qui) a déterminé la subsistance (de Ses créatures) en juste quatre jours, (en réponse) à ceux qui questionnent (à ce sujet).

Coran (41: 9-10)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ  
أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ  
الْعَذَابِ

١٦٥

[البقرة: ١٦٥]

Il est des hommes qui prennent en dehors d'Allah (des idoles qu'ils considèrent comme) Ses émules, qu'ils aiment comme Allah doit être aimé. Mais ceux qui croient ont pour Allah un amour bien plus intense. Si seulement ceux qui ont commis des injustices pouvaient voir, lorsqu'ils souffriront le supplice, que la force absolue est à Allah et qu'Allah a le supplice très dur !

Coran (2: 165 )

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي  
الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ ﴿٩٤﴾ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا  
وَبَيْنَهُمْ سَدًاً. قَالَ مَا مَكَنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي  
﴿٩٥﴾ بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًاً


[الكهف: ٩٤-٩٥]

Ils dirent : « Ô Dhul- Qarnayn, les Gog et les Magog sont des semeurs de désordre sur terre. Accepterais-tu de percevoir de nous un tribut contre lequel tu dresserais entre eux et nous un barrage ? » « Nul (tribut) n'est meilleur pour moi que la puissance dont mon Seigneur m'a gratifié. Prêtez-moi main forte et je dresserai entre vous et eux une muraille.

Coran (18: 94-95 )

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





# NOOR

International